

பதிவு
எண்

--	--	--	--	--	--	--	--	--

2016

பொது அறிவு
(பட்டப்படிப்பு தரம்)

அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் : 2 மணி]

[மொத்த மதிப்பெண்கள் : 200

வினாக்களுக்கு பதிலளிக்குமுன் கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்

முக்கிய அறிவுரைகள்

- இந்த வினாத் தொகுப்பு ஒரு மேலுறையை (இந்த பக்கத்தை)க் கொண்டுள்ளது. தேர்வு தொடங்கும் நேரத்தில் வினாத்தொகுப்பைத் திறக்கும்படி கண்காணிப்பாளர் கூறும் வரையில் மேலுறையைத் திறக்கக் கூடாது. வினாத்தொகுப்பைத் திறக்கும்படியான செய்கை கண்காணிப்பாளரிடமிருந்து பெற்றவுடன் மேலுறையின் வலதுபுறத்தை கவனமாக கிழித்துத் திறக்க வேண்டும். அதன்பின் கேள்விகளுக்கு விடையளிக்கத் தொடங்கலாம்.
- இந்த வினாத் தொகுப்பு 100 வினாக்களைக் கொண்டுள்ளது. விடையளிக்க தொடங்குமுன் இவ்வினாத்தொகுப்பில் எல்லா வினாக்களும் இடம் பெற்றுள்ளனவா என்பதையும், இடையில் ஏதும் வெற்றுத்தாள்கள் உள்ளனவா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளவும். ஏதேனும் குறைபாடு இருப்பின், அதனை பத்து நிமிடங்களுக்குள் அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கவும்.
- எல்லா வினாக்களுக்கும் விடையளிக்கவும். எல்லா வினாக்களும் சமமான மதிப்பெண்கள் கொண்டவை.
- உங்களுடைய பதிவு எண்ணை இந்தப் பக்கத்தின் வலது மேல் மூலையில் அதற்கென அமைந்துள்ள இடத்தில் நீங்கள் எழுத வேண்டும். வேறு எதையும் வினாத் தொகுப்பில் எழுதக் கூடாது.
- உங்களுடைய பதிவு எண், தேர்வு தாள் எண் மற்றும் வினாத்தொகுப்பு வரிசை எண் (Sl. No.) முதலியவற்றை விடைத்தாளின் இரண்டாம் பக்கத்தில் அவைகளுக்காக அமைந்துள்ள இடங்களில் நீலம் அல்லது கருமை நிற மையுடைய பந்துமுளைப் பேனாவினால் குறித்துக் காட்ட வேண்டும். மேற்கண்ட விவரங்களை விடைத்தாளில் நீங்கள் குறித்துக் காட்டத் தவறினால் உங்கள் விடைத்தாள் செல்லாததாகப்பட்டும்.
- ஒவ்வொரு வினாவும் (A), (B), (C) மற்றும் (D) என்னான்கு விடைகளைக் கொண்டுள்ளது. நீங்கள் அவைகளில் ஒரே ஒரு சரியான விடையைத் தேர்வு செய்து விடைத்தாளில் குறித்துக் காட்ட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் ஒரு கேள்விக்கு இருப்பதாகக் கருதினால் நீங்கள் யிக்க சரியானது என்று எதைக் கருதுவிற்களோ அந்த விடையை விடைத்தாளில் குறித்துக் காட்ட வேண்டும். எப்படியாயினும் ஒரு கேள்விக்கு ஒரே ஒரு விடையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுடைய மொத்த மதிப்பெண்கள் நீங்கள் விடைத்தாளில் குறித்துக் காட்டும் சரியான விடைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது.
- விடைத்தாளில் ஒவ்வொரு கேள்வி எண்ணிற்கும் எதிரில் (A), (B), (C) மற்றும் (D) என நான்கு விடை வட்டங்கள் உள்ளன. ஒரு கேள்விக்கு விடையளிக்க நீங்கள் சரியென கருதும் விடையை ஒரே ஒரு விடை வட்டத்தில் மட்டும் பந்து முனைப் பேனாவினால் குறித்துக் காட்ட வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு விடையைத் தேர்ந்தெடுத்து விடைத்தாளில் குறிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடையளித்தால் அந்த விடை தவறானதாக கருதப்படும். உதாரணமாக நீங்கள் (B) என்பதை சரியான விடையாகக் கருதினால் அதை பின்வருமாறு குறித்துக் காட்ட வேண்டும்.

(A) ● (C) (D)

- நீங்கள் வினாத் தொகுப்பின் எந்தப் பக்கத்தையும் நீக்கவோ அல்லது கிழிக்கவோ கூடாது. தேர்வு நேரத்தில் இந்த வினாத் தொகுப்பினையோ அல்லது விடைத்தாளையோ தேர்வுக் கூடத்தை விட்டு வெளியில் எடுத்துக் கொடுத்து விட வேண்டும். இவ்வினாத் தொகுப்பினைத் தேர்வு முடிந்தவுடன் நீங்கள் உங்களுடன் எடுத்துக் கொடுத்து விடலாம்.
- குறிப்புகள் எழுதிப் பார்ப்பதற்கு வினாத் தொகுப்பின் கடைசி பக்கத்திற்கு முன்பக்கத்தை உபயோகித்துக் கொள்ளலாம்.
- மேற்கண்ட விதிகளில் எதையாவது மீறினால் தேர்வாணையம் முடிவெடுக்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என அறிவுறுத்தப்படுகிறது.
- ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள்தான் முடிவானதாகும்.
- வினாத் தொகுப்பில் விடையை குறியிடவோ, குறிப்பிட்டுக் காட்டவோ கூடாது.

SEE BACKSIDE OF THIS BOOKLET FOR ENGLISH VERSION OF INSTRUCTIONS

SPACE FOR ROUGH WORK

2000081

1. Who has developed and demonstrated the first nuclear reactor in the year 1942?

- (A) Bhor and Wheeler (B) Enrico Fermi
(C) Albert Einstein (D) Bhor and Mottleson

1942ம் ஆண்டில் முதன் முதலாக அனு உலையை அமைத்து செயல்படுத்தி காட்டியவர் யார்?

- (A) போர் மற்றும் வீலர் (B) என்ரிகோ ஃபெர்மி
(C) ஆல்பர்ட் ஜன்ஸன் (D) போர் மற்றும் மோட்டல்சன்


2. The first ionisation potential of Na, Mg, Al and Si are in the order

- (A) Na > Mg > Al > Si (B) Si > Al > Mg > Na
~~(C)~~ Na < Al < Mg < Si (D) Si > Mg > Al > Na

Na, Mg, Al மற்றும் Si இவற்றின் முதல் அயனி யாக்கத்திற்கு இந்த வரிசையில் அமைகிறது?

- (A) Na > Mg > Al > Si (B) Si > Al > Mg > Na
(C) Na < Al < Mg < Si (D) Si > Mg > Al > Na

3. In the given reaction, which one is conjugate acid of acetate ion?



- (A) H_3O^+
~~(B)~~ CH_3COOH
(C) H_2O
(D) Both H_3O^+ and CH_3COOH

கொடுக்கப்பட்டுள்ள வேதி வினையில், அசிட்டோட் அயனியின் இணை அமிலம் எது?



- (A) H_3O^+
(B) CH_3COOH
(C) H_2O
(D) H_3O^+ மற்றும் CH_3COOH ஆகிய இரண்டும்

4. Give an example for Non-Renewable Energy

- (A) Wind (B) ~~Fossil fuels or coal~~
- (C) Solar (D) Water

புதுப்பிக்கதகாத ஆற்றலுக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக

- (A) காற்று (B) எரிபொருள் அல்லது தாது
- (C) சூரிய ஒளி (D) நீர்

5. Which one of the following is a common respiratory substrate in plants?

- (A) Proteins
(B) Lipids
~~(C)~~ Carbohydrates
(D) Fatty acids

பின்வருவனவற்றுள் தாவரங்களின் பொதுவான சுவாசத் தளப் பொருளாவது யாது?

- (A) புரதங்கள்
(B) லிபிடுகள்
(C) கார்போஹைட்ரேடுகள்
(D) கொழுப்பு அமிலங்கள்

6. Which organ or gland of the human body is secreting Insulin?

- (A) Thyroid
(B) Adrenal
~~(C)~~ Pancreas
(D) Liver

இன்களின் மனிதனின் எந்த உடல் உறுப்பு அல்லது சுரப்பியிலிருந்து சுரக்கப்படுகிறது?

- (A) தெராய்டு
(B) அட்ரீனல்
(C) கணையம்
(D) நுரையீரல்

7. Plasmids that carry genes coding for colicins

- (A) Fertility plasmids
- (B) Resistance plasmids
- (C) Col plasmid
- (D) Virulence plasmid

கோலிசின் உருவாக்கக்கூடிய ஜீன் தொகுப்பினை கொண்ட பிளாஸ்மிட்கள்

- (A) கருவள பிளாஸ்மிட்கள் / பெர்டிலிடி பிளாஸ்மிட்கள்
- (B) எதிர்ப்பு / ரெவிஸ்டென்ஸ் பிளாஸ்மிட்கள்
- (C) கோல் பிளாஸ்மிட்கள்
- (D) விருலன்ஸ் / நச்சுதன்மை பிளாஸ்மிட்கள்

8. In the memory of which person, recently the Government of Maharashtra expressed its interest in buying a house in London?

- (A) Mahatma Gandhi
- (B) Motilal Nehru
- (C) Jawaharlal Nehru
- (D) B. R. Ambedkar

யாருடைய நினைவிற்காக, அன்மையில் மகாராஷ்டிர அரசு, வண்டனில் உள்ள ஒரு வீட்டை வாங்க தன் விருப்பத்தை தெரிவித்தது?

- (A) மகாத்மா காந்தி
- (B) மோதிலால் நேரு
- (C) ஐவஹர்லால் நேரு
- (D) B. R. அம்பேத்கர்

9. Who among the following is not a recipient of the Kirti Chakra Award of 2015?

- (A) Captain Jaidev
- (B) Subedar Ajay Vardhan
- (C) Major Vamshi Krishnan
- (D) Subedar Bahadur Gurung

கீழ்காணப்படுவற்றில், 2015 க்கான “கிர்த்தி சக்ரா” விருதை பெறாதவர் யார்?

- (A) கேப். ஜெயதேவ்
- (B) கேபே. அஜெய் வர்தன்
- (C) மே. வம்சி கிருஷ்ணன்
- (D) கேபே. பஹதூர் குருங்

10. Which of the following Articles have been in Part IV of the constitution through 42nd Amendment?
- (A) Art. 39 A, Art 43 A (B) Clause (2) in Article 38
 (C) Article 37 A, Article 43 A (D) Article 31 C, Article 37 A
- பின்வரும் எந்த விதிகள் அரசியலமைப்பின் பகுதி IV-ல் 42-வது திருத்த சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டது?
- (A) விதி 39-A மற்றும் 43-A (B) விதி 38-ல் உட்பிரிவு (2)
(C) விதி 37-A மற்றும் 43-A (D) விதி 31C மற்றும் விதி 37A
11. Who has announced that the House of people would thereafter be known as "Loksabha" on 14 May 1954?
- (A) G. V. Mavlankar (B) Dr. S. Radhakrishnan
(C) Dr. Rajendra Prasad (D) Dr. B.R. Ambedkar
- 14 மே மாதம் 1954-ம் ஆண்டு மக்களாவை இனிமேல் "லோக்சபா" என்று அழைக்கப்படும் என்று கூறியவர் யார்?
- (A) ஜி. வி. மாவலங்கர் (B) டாக்டர். S. இராதாகிருஷ்ணன்
(C) டாக்டர். இராஜேந்திர பிரசாத் (D) டாக்டர். B.R. அம்பேத்கர்
12. The words 'Satyameva Jayate' in the National Emblem of India have been adopted from
- (A) Maitreyi Upanishad (B) Mundaka Upanishad
(C) Mudgala Upanishad (D) Brahma Upanishad
- இந்திய தேசிய சின்னத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 'சத்யமேவ ஜீயதே' என்ற சொற்கள் எங்கிருந்து பெறப்பட்டுள்ளன?
- (A) மைத்ரேயி உபநிடதம் (B) முண்டக உபநிடதம்
(C) முத்கல உபநிடதம் (D) பிரம உபநிடதம்

13. The annual average rate of growth of population during 2001-11 in India is

- (A) 1.31% (B) 1.93%
~~(C)~~ 1.64% (D) 2.1%

இந்தியாவில் 2001-11 கால கட்டத்தில் மக்கள் தொகை சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் _____

- (A) 1.31% (B) 1.93%
(C) 1.64% (D) 2.1%

14. Asvamedha yaga means

- (A) Elephant Sacrifice (B) Human Sacrifice
~~(C)~~ Horse Sacrifice (D) Lion Sacrifice

அஸ்வமேத யாகம் என்பது

- (A) யானை பலியிடுதல் (B) நரபலியிடுதல்
(C) குதிரையை பலியிடுதல் (D) சிங்கத்தை பலியிடுதல்

15. Polar zone Extends between

- (A) 66° and 100° (B) 60° and 180°
(C) 50° and 180° ~~(D)~~ 60° and 90°

துருவ மண்டலத்தின் பரவல்

- (A) 66° மற்றும் 100° (B) 60° மற்றும் 180°
(C) 50° மற்றும் 180° (D) 60° மற்றும் 90°

16. Who named the crust, mantle and core as SIAL SIMA and NIFE respectively?

- (A) Kepler (B) Ptolemy
~~(C)~~ Suess (D) Columbus

புவிமேலோடு, கவசம் மற்றும் கருவம் முறையே சியால், சிமா மற்றும் நெப் என பெயரிட்டவர் யார்?

- (A) கெப்ளர் (B) தாலமி
(C) சூயஸ் (D) கொலம்பஸ்

17. Which of the following year was noted as one of the worst drought in the last hundred years?
- (A) 2002 (B) 2004
(C) 2006 (D) 2010

கடந்த நூறு ஆண்டுகளில் மிகவும் மோசமான வறட்சி ஆண்டாக குறிப்பிடப்பட்டது எது?

- (A) 2002 (B) 2004
(C) 2006 (D) 2010

18. Which one of the following is not one of the Tri-ratna of Jainism?
- (A) Right faith (B) Right knowledge
(C) Right action (D) Right effort

சமன சமயத்தின் மூன்று ரத்தினங்களில் உட்படாதது எது?

- (A) நன்மைக்கை (B) நல் அறிவு
(C) நன்னடத்தை (D) நல்ல முயற்சி

19. Kalinga war of Asoka and the propagation of Buddhism was mentioned in Asoka's inscription in
- (A) 6th Rock Edict
(B) 13th Rock Edict
(C) 8th Rock Edict
(D) Bhabru Rock Edict

அசோகரது கலிங்கப்போர் பற்றியும் அவர் புத்தமதத்தை பரப்ப மேற்கொண்ட செயல்கள் பற்றியும் குறிப்பிடும் கல்வெட்டு

- (A) 6 வது பாறைக் கல்வெட்டு
(B) 13 வது பாறைக் கல்வெட்டு
(C) 8 வது பாறைக் கல்வெட்டு
(D) பாபுரு பாறைக் கல்வெட்டு

20. Who established tattavabodhini sabha for philosophical and religious discussion and started tattavabodhini patrika propagate Brahmoism
- (A) Ram Mohan Roy (B) Raj Narayan Bose
~~(C)~~ Debendranath Tagore (D) Keshab Chandra Sen

தத்துவ போதினி சபையை நிறுவி, தனது தத்துவ போதினி பத்திரிகா மூலம் பிரம்பயிச்த்தின் சமயம் மற்றும் தத்துவார்த்த நிலைகளை பரப்பியவர்

- (A) ராம மோகன் ராம் (B) ராஜ் நாராயன் போஸ்
(C) தேபேந்திரநாத் தாகூர் (D) கேசப் சந்தர் சென்

21. Which of the following are correctly matched?

- | | | |
|-------------------------------------|---|------------------|
| I. Hero of Vaikom | - | E.V Ramasamy |
| II. Self – Respect movement | - | T.M. Nair |
| III. Dravida Kazhagam | - | Salem Conference |
| IV. South Indian liberal federation | - | Justice party |
- (A) I and II are correct (B) III and IV are correct
(C) I and III are correct ~~(D)~~ I, III and IV are correct

கீழ்வருவனவற்றுள் எவ்வ சரியாக பொருந்தியுள்ளது?

- | | | |
|-------------------------------------|---|---------------|
| I. வைக்கம் வீரர் | - | எ.வெ. ராமசாமி |
| II. சுயமரியாதை இயக்கம் | - | டி.எம். நாயர் |
| III. திராவிட கழகம் | - | சேலம் மாநாடு |
| IV. தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு | - | நீதிக்கட்சி |
- (A) I மற்றும் II சரி (B) III மற்றும் IV சரி
(C) I மற்றும் III சரி (D) I, III மற்றும் IV சரி

22. Article 148 of the Indian Constitution says that

- (A) The Comptroller and Auditor General of India is to be appointed by the President of India
- (B) The Comptroller and Auditor General of India is to be appointed by the Prime Minister of India
- (C) The Comptroller and Auditor General of India is to be appointed by the Chief Election Commissioner of India
- (D) The Comptroller and Auditor General of India is to be appointed by the Vice President of India

இந்திய அரசியலமைப்பின் 148 வது விதி வலியறுத்துவது

- (A) தலைமை மற்றும் தனிக்கை அதிகாரி இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுவது பற்றி
- (B) தலைமை மற்றும் தனிக்கை அதிகாரி இந்திய பிரதமரால் நியமனம் செய்யப்படுவது பற்றி
- (C) தலைமை மற்றும் தனிக்கை அதிகாரி இந்திய தலைமை தேர்தல் ஆணையரால் நியமனம் செய்யப்படுவது பற்றி
- (D) தலைமை மற்றும் தனிக்கை அதிகாரி இந்திய துணை-ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுவது பற்றி

23. The fourth proclamation of emergency under Article 352 was made in

- (A) 1962 (B) 1965 (C) 1971 (D) 1975

352 வது விதியின் படி நான்காவது அவசர நிலை பிரகடனம் வந்த ஆண்டு

- (A) 1962 (B) 1965 (C) 1971 (D) 1975

24. The protection of human rights act passed in

- (A) 1992 (B) 1993 (C) 1994 (D) 1995

மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

- (A) 1992 (B) 1993 (C) 1994 (D) 1995

25. Three new states Jharkhand, Uttaranchal and Chhattisgarh were created in the year

- (A) 2000 (B) 2001 (C) 2002 (D) 2003

ஜார்கண்ட், உத்தராஞ்சல் மற்றும் சட்டஸ்கர் ஆகிய மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்ட ஆண்டு

- (A) 2000 (B) 2001 (C) 2002 (D) 2003

26. Article 243 D of the Indian Constitution deals with the
- (A) Fixed tenure for panchayat bodies
 - (B) Reservation of seats for SC/ST and women in panchayats
 - (C) Powers to impose taxes
 - (D) Composition of the panchayat

இந்திய அரசியலமைப்பின் 243 D விதி வலியுறுத்துவது

- (A) பஞ்சாயத்து அமைப்பின் பதவி காலம் நிர்ணயம்
- (B) பஞ்சாயத்தில் SC/ST வகுப்பினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு முறை
- (C) வரி வகுவிக்கும் அதிகாரம்
- (D) பஞ்சாயத்தின் அமைப்பு

27. The right to Information Act, 2005 came into force on
- (A) 11th October 2005
 - (B) 12th October 2005
 - (C) 13th October 2005
 - (D) 14th October 2005

2005 ம் ஆண்டைய தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது

- (A) 11 அக்டோபர் 2005
- (B) 12 அக்டோபர் 2005
- (C) 13 அக்டோபர் 2005
- (D) 14 அக்டோபர் 2005

28. The Administrative Vigilance Division was established in
- (A) August 1955
 - (B) September 1955
 - (C) October 1955
 - (D) November 1955

நிர்வாக கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

- (A) ஆகஸ்ட் 1955
- (B) செப்டம்பர் 1955
- (C) அக்டோபர் 1955
- (D) நவம்பர் 1955

29. Which one is not a factor influencing population?

- (A) Birth rate (B) Death rate
(C) Migration (D) Poverty

பின்வருபவனுள் எது மக்கள் தொகையை தீர்மானிக்கும் காரணி அல்ல?

- (A) பிறப்பு வீதம் (B) இறப்பு வீதம்
(C) இடப்பெயர்ச்சி (D) வறுமை

30. When was the scheme Prathan Mantri Jeevan Jyothi Bima Yojana was started?

- (A) July 9, 2014 (B) June 6, 2014
~~(C)~~ May 9, 2015 (D) Aug 2, 2015

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற திட்டம் எப்போது துவங்கப்பட்டது?

- (A) ஜூலை 9, 2014 (B) ஜூன் 6, 2014
(C) மே 9, 2015 (D) ஆகஸ்ட் 2, 2015

31. The term "HRIDAY" relates to

- ~~(A)~~ Urban development (B) Farmer development
(C) Educational development (D) Poverty Eradication

"HRIDAY" என்ற சொல் எதைக் குறிக்கிறது?

- (A) நகர மேம்பாடு (B) விவசாயி மேம்பாடு
(C) கல்வி மேம்பாடு (D) வறுமை ஒழிப்பு

32. Which energies are supposed to be free and command no price?
- (A) Commercial energy (B) Non-Commercial energy
(C) Both (A) + (B) (D) Coal and lignite

இவற்றில் எந்த எரிசக்தி இலவசமானது மற்றும் விலை ஆதிக்கம் இல்லாதது என்று கருதப்படுகிறது?

(A) வணிக எரிசக்தி (B) வணிகமல்லாத எரிசக்தி
(C) (A) + (B) இரண்டும் (D) நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி

33. The Vernacular Press act was passed by _____ during the year _____.
- (A) Lord Northbrooke - 1873
(B) Lord Elgin - 1876
(C) Lord Mayo - 1877
 (D) Lord Lytton - 1878

தாய்மொழி பத்திரிகைச் சட்டத்தை _____ ஆம் ஆண்டு கொண்டு வந்தவர் _____.

(A) நார்த்தபுருக் பிரபு - 1873
(B) எல்ஜீன் பிரபு - 1876
(C) மேயோ பிரபு - 1877
(D) விட்டன் பிரபு - 1878

34. Who was the last Mughal Emperor of India?
- (A) Alamgir - II (B) Bahadursha - II
(C) Shah Alam - II (D) Jahander shah

இந்தியாவில் மொகலாயப் பேரரசின் கடைசி அரசர் யார்?

(A) இரண்டாம் ஆலம்கீர் (B) இரண்டாம் பகதூர் ஷா
(C) இரண்டாம் ஷாஆலம் (D) ஜெகந்தர் ஷா

35. Mahatma Gandhi was murdered on

- (A) 30th January 1949
~~(C)~~ 30th January 1948
- (B) 20th January 1948
(D) 30th August 1948

மகாத்மா காந்தி கொல்லப்பட்ட நாள்

- (A) ஜூன் 30, 1949
(C) ஜூன் 30, 1948
- (B) ஜூன் 20, 1948
(D) ஆகஸ்ட் 30, 1948

36. Direct Action Day was observed by the Muslim League on

- (A) 15th August 1945
(B) 26th August 1946
~~(C)~~ 16th August 1946
(D) 16th September 1946

முஸ்லீம் லீக் நேரடி நடவடிக்கை தினத்தை கடை பிடித்த நாள்

- (A) ஆகஸ்ட் 15, 1945
(B) ஆகஸ்ட் 26, 1946
(C) ஆகஸ்ட் 16, 1946
(D) செப்டம்பர் 16, 1946

37. In a group of cows and hens, the number of legs are 14 more than twice the number of heads. The number of cows is

- (A) 5
(C) 10
- ~~(B)~~ 7
(D) 12

ஒரே இடத்தில் கூட்டமாக உள்ள பசு மற்றும் கோழிகளுடைய இரண்டு மடங்கு தலைகளின் எண்ணிக்கையை விட அவற்றின் கால்களின் எண்ணிக்கை 14 அதிகமாக உள்ளது எனில் மொத்தம் எத்தனை பசு உள்ளது?

- (A) 5
(C) 10
- (B) 7
(D) 12

38. The sum of the two numbers is 40 and their difference is 4. The ratio of the numbers is
 (A) ~~11 : 9~~
 (B) 10 : 7
 (C) 20 : 12
 (D) 11 : 12
- இரு எண்களின் கூடுதல் 40, அவற்றின் வேறுபாடு 4 எனில், அவ்வெண்களின் விகிதம்
 (A) 11 : 9
 (B) 10 : 7
 (C) 20 : 12
 (D) 11 : 12
39. Ram starts from a point *A* and walks 6 km North, then turns left and walks 8 km, then turns left and walks 12 km upto the point *B*. What is the direction of Ram?
 (A) North
 (B) ~~South~~
 (C) East
 (D) West
- A* என்ற புள்ளியில் இருந்து ராம் வடக்குப்பக்கமாக 6 கி.மீ நடந்து பின் இடது பக்கமாக திரும்பி 8 கி.மீ நடந்து பின் மீண்டும் இடது பக்கமாக திரும்பி 12 கி.மீ நடந்து *B* என்ற புள்ளியை வந்து அடைந்தால் அவன் நிற்கும் திசை என்ன?
 (A) வடக்கு
 (B) தெற்கு
 (C) கிழக்கு
 (D) மேற்கு
40. $20\frac{1}{2} + 30\frac{1}{3} - 15\frac{1}{6} = ?$
 (A) ~~35\frac{2}{3}~~
 (B) $17\frac{1}{4}$
 (C) $18\frac{2}{3}$
 (D) $20\frac{1}{4}$
- $20\frac{1}{2} + 30\frac{1}{3} - 15\frac{1}{6} = ?$
 (A) $35\frac{2}{3}$
 (B) $17\frac{1}{4}$
 (C) $18\frac{2}{3}$
 (D) $20\frac{1}{4}$

41. $\frac{1}{1 \cdot 2 \cdot 3} + \frac{1}{2 \cdot 3 \cdot 4} + \frac{1}{3 \cdot 4 \cdot 5} + \frac{1}{4 \cdot 5 \cdot 6}$ is equal to

(A) $\frac{15}{31}$

~~(B)~~ $\frac{7}{30}$

(C) $\frac{16}{21}$

(D) $\frac{21}{27}$

$$\frac{1}{1 \cdot 2 \cdot 3} + \frac{1}{2 \cdot 3 \cdot 4} + \frac{1}{3 \cdot 4 \cdot 5} + \frac{1}{4 \cdot 5 \cdot 6} =$$

(A) $\frac{15}{31}$

(B) $\frac{7}{30}$

(C) $\frac{16}{21}$

(D) $\frac{21}{27}$

42. In a bag there are coins of 25 p, 10 p and 5 p in the ratio of 1 : 2 : 3. If there are Rs. 30 in all then the number of 5 p coins are

(A) 200

(B) 30

~~(C)~~ 150

(D) 250

ஒரு பையில் 25 பைசா, 10 பைசா, 5 பைசா காச்கள் உள்ளன. அவற்றின் விகிதமானது முறையே 1 : 2 : 3. பையில் உள்ள மொத்த காச்களின் மதிப்பு ரூ. 30 எனில் அந்த பையில் உள்ள 5 பைசா காச்களின் எண்ணிக்கை

(A) 200

(B) 30

(C) 150

(D) 250

43. If $a : b = 5 : 9$ and $b : c = 4 : 7$ find $a : b : c$

~~(A)~~ 20 : 36 : 63

(B) 15 : 25 : 60

(C) 10 : 18 : 45

(D) 6 : 18 : 54

$a : b = 5 : 9$ மற்றும் $b : c = 4 : 7$ எனில் $a : b : c$ என்பது

(A) 20 : 36 : 63

(B) 15 : 25 : 60

(C) 10 : 18 : 45

(D) 6 : 18 : 54

44. Find the wrong number in the series :

2, 9, 28, 65, 126, 216, 344.

(A) 2

(B) 28

(C) 65

~~(D)~~ 216

பின்வரும் தொடரில் தவறான எண்ணை தேர்வு செய்க.

2, 9, 28, 65, 126, 216, 344.

(A) 2

(B) 28

(C) 65

(D) 216

45. If the side of an equilateral triangle is decreased by 20% its area is decreased by

(A) 42%

~~(B)~~ 36%

(C) 34%

(D) 20%

ஒரு சமபக்க முக்கோணத்தின் ஒரு பக்கம் 20% குறைக்கப்பட்டால் அம்முக்கோணத்தின் பரப்பளவில் ஏற்படும் குறைவு

(A) 42%

(B) 36%

(C) 34%

(D) 20%

46. The area of a circle is 220 cm^2 , then the area of the square inscribed in the circle is

(A) 120 cm^2

~~(B)~~ 140 cm^2

(C) 135 cm^2

(D) 250 cm^2

ஒரு வட்டத்தின் பரப்பளவு 220 ச.செ.மீ. , எனில் அவ்வட்டத்திற்குள் அமையும் சதுரத்தின் பரப்பளவு

(A) 120 ச.செ.மீ.

(B) 140 ச.செ.மீ.

(C) 135 ச.செ.மீ.

(D) 250 ச.செ.மீ.

47. Pulse Polio Immunization programme was launched in India in

- (A) 1995 (B) 2001
(C) 2003 (D) 1983

பல்ஸ் போலியோ சொட்டு மருந்து திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆண்டு

- (A) 1995 (B) 2001
(C) 2003 (D) 1983

48. The least common multiple of 24, 36 and 40 is

- (A) 340 (B) 360
(C) 230 (D) 400

24, 36, 40 என்ற எண்களின் மீச்சிறு பொது மடங்கானது

- (A) 340 (B) 360
(C) 230 (D) 400

49. Three numbers are in the ratio 1 : 2 : 3 and their H.C.F. is 12. The numbers are

- (A) 4, 8, 12 (B) 5, 10, 15
(C) 10, 20, 30 (D) 12, 24, 36

மூன்று எண்களின் விகிதம் 1 : 2 : 3 மற்றும் அவற்றின் மீ.பெ.வ. 12, எனில் அந்த எண்கள் முறையே

- (A) 4, 8, 12 (B) 5, 10, 15
(C) 10, 20, 30 (D) 12, 24, 36

50. Montreal protocol is related with
- (A) Conservation of biodiversity
 - (B) Protection of ozone layer
 - (C) Conservation of wildlife
 - (D) Disaster management

மான்ட்ரியல் உடன்படிக்கை மூல வரைவு ————— உடன் தொடர்புடையது.

- (A) உயிர்பல்வகைமை பாதுகாத்தல்
- (B) ஓசோன் அடுக்கு பாதுகாத்தல்
- (C) வனவிலங்கு பாதுகாத்தல்
- (D) பேரிடர் மேலாண்மை

51. ————— is a collection of wires that facilitates data transmission from one computer to another.
- (A) Bandwidth
 - (B) Channel
 - (C) BUS
 - (D) Router

———— என்பது தரவு பரப்புதலை ஒரு கணினியிலிருந்து, மற்றொரு கணினிக்கு அனுப்பும் கம்பிகளின் தொகுப்பு.

- (A) அலைக்கற்றை
- (B) தடம்
- (C) பாட்டை
- (D) திசைவி

52. ————— refers to maintaining the accuracy of data through its entire life cycle.
- (A) Data security
 - (B) Robustness
 - (C) Data integrity
 - (D) Data capture

ஒரு தரவின் கழற்சி முழுவதும் அதன் துல்லியத்தை நிலைநிறுத்துவதை குறிப்பது ————— ஆகும்.

- (A) தரவு பாதுகாப்பு
- (B) தன்முனைப்பு
- (C) தரவு ஒருமைப்பாடு
- (D) தரவு பிடிப்பு

53. The Young's modulus of Carbon Nanotubes (CNT) ranges from

- (A) 1.68 to 2 Tpa
- (B) 1.28 to 1.8 Tpa
- (C) 0.168 to 0.2 Tpa
- (D) 0.128 to 0.18 Tpa

கார்பன் நேனா டியூப்பிள்கள் (CNT) யங் குணகத்தின் மதிப்பு ————— ஆகும்.

- (A) 1.68 to 2 Tpa
- (B) 1.28 to 1.8 Tpa
- (C) 0.168 to 0.2 Tpa
- (D) 0.128 to 0.18 Tpa

54. The telescope used for the research of supernovae is

- (A) Hubble space telescope
- (B) Chandrasekar space telescope
- (C) Hertzberg space telescope
- (D) Russel space telescope

மீள் தொலைவிலுள்ள பேரொளிர் முகில் பற்றிய ஆய்வுகளுக்குப் பயன்படும் தொலைநோக்கியின் பெயர்

- (A) ஹப்புள் வான் தொலைநோக்கி
- (B) சந்திரசேகர் வான் தொலைநோக்கி
- (C) ஹெர்ட்ஸ்பர்க் வான் தொலைநோக்கி
- (D) ரஸ்ஸல் வான் தொலைநோக்கி

55. The ratio of the intensity of magnetisation to the applied magnetic field strength is known as magnetic

- (A) Susceptibility
- (B) Co-ercivity
- (C) Retentivity
- (D) Permeability

காந்தவர்க்கச் செறிவிற்கும், செலுத்தப்பட்ட காந்தப்புலச் செறிவிற்கும் இடைப்பட்ட விகிதம் எவ்வாறு அழைக்கப்படும்?

- (A) ஏற்புத்திறன்
- (B) நீக்கம்
- (C) நினைவு
- (D) உட்புகுதிறன்

56. The ore, ($\text{CaCO}_3 \cdot \text{MgCO}_3$) is known as

- (A) Magnesite (B) Siderite
~~(C)~~ Dolomite (D) Calamine

($\text{CaCO}_3 \cdot \text{MgCO}_3$) என்ற தாது கிழே உள்ளவற்றில் எந்த பெயரால் அறியப்படுகின்றது?

- (A) மேக்னைசைட் (B) சிடரைட்
(C) டோலமைட் (D) காலமைன்

57. Which of the following is used as an ingredient of cockroach repellent?

- (A) Acetic acid
~~(B)~~ Boric acid
(C) Oxalic Acid
(D) Benzoic acid

கரப்பான் பூச்சி விரட்டியில் கூட்டுப் பொருளாக பயன்படும் அமிலம்

- (A) அசிட்டிக் அமிலம்
(B) போரிக் அமிலம்
(C) ஆக்ஸாலிக் அமிலம்
(D) பென்சோயிக் அமிலம்

58. Who introduced the binomial system for naming the plants?

- (A) Adolf Engler
~~(B)~~ Carolus Linnaeus
(C) Dalton Hooker
(D) George Bentham

தாவரங்களுக்கு இரு சொற்பெயரிடு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

- (A) அடால்ஃப் எங்ளார்
(B) கரோலஸ் லினேயஸ்
(C) டால்டன் ஹக்கர்
(D) ஜார்ஜ் பெந்தம்

59. Match the following :

- | | |
|----------------|---------------------------|
| (a) Thymosin | 1. Control BMR |
| (b) Calcitonin | 2. Muscle elasticity |
| (c) Thyroxine | 3. Maturation of T-cell |
| (d) Relaxin | 4. Regulation of minerals |

- | | | | |
|------------------|-----|-----|-----|
| (a) | (b) | (c) | (d) |
| (A) 4 | 1 | 2 | 3 |
| (B) 3 | 4 | 1 | 2 |
| (C) 4 | 2 | 1 | 3 |
| (D) 2 | 3 | 4 | 1 |

கீழ்கண்டவற்றை பொருத்துக :

- | | |
|------------------|---------------------------------|
| (a) தைமோலின் | 1. BMR கட்டுபாடு |
| (b) கால்சிடோனின் | 2. தசை விலகல் |
| (c) தெராக்ஸின் | 3. T-செல் வளர்ச்சி |
| (d) ரிலாக்ஸின் | 4. தாதுக்கள் வரையறைப்படுத்துதல் |

- | | | | |
|-------|-----|-----|-----|
| (a) | (b) | (c) | (d) |
| (A) 4 | 1 | 2 | 3 |
| (B) 3 | 4 | 1 | 2 |
| (C) 4 | 2 | 1 | 3 |
| (D) 2 | 3 | 4 | 1 |

60. Diastole and Systole are generally of equal duration, each lasting about

- | | |
|-------------|------------------------|
| (A) 0.2 sec | (B) 0.4 sec |
| (C) 0.5 sec | (D) 0.6 sec |

டையஸ்டோலும், லிஸ்டோலும் பொதுவாக ஒரே சமகால அளவில் நடைபெறுகின்றது. இவற்றுள் ஒவ்வொன்றின் காலமானது

- | | |
|--------------|--------------|
| (A) 0.2 நூடி | (B) 0.4 நூடி |
| (C) 0.5 நூடி | (D) 0.6 நூடி |



61. Krishnadevaraya belongs to which dynasty

- (A) Sangama dynasty (B) Aravidu dynasty
~~(C)~~ Tuluva dynasty (D) Saluva dynasty

கிருஷ்ணதேவராயர் எந்த வம்சத்தை சேர்ந்தவர்

- (A) சங்கம வம்சம் (B) அரவீடு வம்சம்
(C) துளுவ வம்சம் (D) சனுவ வம்சம்

62. What is AYUSH?

- (A) It is a cultural organisation
(B) It is a unit of Indian Defence system
(C) It is a unit of ISRO
~~(D)~~ It is a Health care service scheme in our country

AYUSH என்றால் என்ன?

- (A) இது ஒரு கலாச்சார நிறுவனம்
(B) இது இந்திய ராணுவத்தில் ஒரு பிரிவ
(C) இது இந்திய விணவெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) ஒரு பிரிவ
(D) இது ஒரு உடல் நலம் பேணும் நம் நாட்டின் ஒரு திட்டமாகும்

63. Which of the following one recommended that the size of the Panchayat unit should be 1500 to 2000 heads of population?

- (A) Balwant Rai Mehta Committee 1957
(B) Congress Village Panchayat Committee 1954
~~(C)~~ Ashok Metha Committee
(D) National Development Council

பின்வருவனவற்றுள் எந்த ஒன்று பஞ்சாயத்து அலகிற்கான மக்கள் தொகை அளவு 1500-ல் இருந்து 2000-க்குள் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது

- (A) பல்வந்த ராய் மேத்தா குழு 1957
(B) காங்கிரஸ் கிராம பஞ்சாயத்து குழு 1954
(C) அசோக் மேத்தா குழு
(D) தேசிய வளர்ச்சி மன்ற குழு

64. The country with which Pakistan has signed a \$ 1.7 billion deal to lay gas pipeline from Karachi to Lahore

(A) Srilanka

(B) China

~~(C)~~ Russia

(D) India

பாகிஸ்தான், கராச்சியிலிருந்து லாகூர் வரையிலான எரிவாய் குழாயை அமைக்கும் \$ 1.7 பில்லியன்னுக்கான ஒப்பந்தம் செய்து கொண்டநாடு எது?

(A) இலங்கை

(B) சீனா

(C) ரஷ்யா

(D) இந்தியா

65. Recently, the Central Government decided to implement GST in India. GST stands for what?

~~(A)~~ Goods and Services Tax

(B) General Sales Tax

(C) General Services Tax

(D) Goods Sales Tax

மத்திய அரசு அண்மையில், GST-யை இந்தியாவில் நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளது? GST என்பதன் விரிவாக்கம் என்ன?

(A) பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி

(B) பொது விற்பனைகள் வரி

(C) பொது சேவைகள் வரி

(D) பண்டங்கள் விற்பனைகள் வரி

66. Under whose chairmanship the Reserve Bank of India recently constituted a High powered committee to study the urban cooperative banks?

(A) C. Rangarajan

(B) Yashwant Sinha

(C) Raghuram Rajan

~~(D)~~ R. Gandhi

அண்மையில் ரிசர்வ் வங்கி யாருடைய தலைமையின் கீழ் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை ஆராய ஒரு உயர்மட்டக் குழுவை அமர்த்தியது?

(A) C. ரங்கராஜன்

(B) யஷ்வந்த் சின்கா

(C) ரகுராம் ராஜன்

(D) R. காந்தி

67. Zilla parishads are responsible for development and maintenance of the

- (A) International Highways
- (B) National Highways
- (C) State Highways
- ~~(D)~~ District Roadways

ஜில்லா பரிசுத் தீவிரமாக இதன் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்கு பொறுப்பாகும்

- (A) சர்வதேச நெடுஞ்சாலைகள்
- (B) தேசிய நெடுஞ்சாலைகள்
- (C) மாநில நெடுஞ்சாலைகள்
- (D) மாவட்ட சாலைகள்

68. Match the following :

List I (Atomic power station) List II (Places)

- | | | |
|---------------|----|--------------|
| (a) Kota | 1. | Uttarpradesh |
| (b) Kalpakkam | 2. | Maharashtra |
| (c) Bhaba | 3. | Rajasthan |
| (d) Narora | 4. | Tamilnadu |

- | | | | |
|------------------|-----|-----|-----|
| (a) | (b) | (c) | (d) |
| (A) 3 | 4 | 1 | 2 |
| (B) 1 | 4 | 2 | 3 |
| (C) 2 | 4 | 1 | 3 |
| (D) 3 | 4 | 2 | 1 |

பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II

- | | |
|----------------------|-------------------|
| அணுசுக்தி நிலையங்கள் | இடங்கள் |
| (a) கோட்டா | 1. உத்திரபிரதேசம் |
| (b) கல்பாக்கம் | 2. மஹாராஷ்ட்ரா |
| (c) பாபா | 3. ராஜஸ்தான் |
| (d) நரோரா | 4. தமிழ்நாடு |

- | | | | |
|-------|-----|-----|-----|
| (a) | (b) | (c) | (d) |
| (A) 3 | 4 | 1 | 2 |
| (B) 1 | 4 | 2 | 3 |
| (C) 2 | 4 | 1 | 3 |
| (D) 3 | 4 | 2 | 1 |

69. Match the List I and List II

List I

- | | |
|-------------------------|---------------|
| (a) Imad Shahi dynasty | 1. Bijapur |
| (b) Barid Shahi dynasty | 2. Ahmadnagar |
| (c) Nizam Shahi dynasty | 3. Bidar |
| (d) Adil Shahi dynasty | 4. Berar |

List II

- | | | | |
|------------------|-----|-----|-----|
| (a) | (b) | (c) | (d) |
| (A) 4 | 2 | 3 | 1 |
| (B) 2 | 3 | 4 | 1 |
| (C) 4 | 3 | 2 | 1 |
| (D) 3 | 2 | 4 | 1 |

வரிசை I உடன் வரிசை II ஜ பொருத்துக

பட்டியல் I

- | | |
|------------------------|---------------|
| (a) இமாத் ஷாஹி வம்சம் | 1. பீஜேபூர் |
| (b) பரித் ஷாஹி வம்சம் | 2. அகமது நகர் |
| (c) நிஷாம் ஷாஹி வம்சம் | 3. பீடார் |
| (d) அடில் ஷாஹி வம்சம் | 4. பீரார் |

பட்டியல் II

- | | | | |
|-------|-----|-----|-----|
| (a) | (b) | (c) | (d) |
| (A) 4 | 2 | 3 | 1 |
| (B) 2 | 3 | 4 | 1 |
| (C) 4 | 3 | 2 | 1 |
| (D) 3 | 2 | 4 | 1 |

70. The European country that was the first to establish trade relations with India in modern times was

- ~~(A)~~ Portugal
(C) England

- (B) France
(D) Denmark

நவீன காலத்தில் இந்தியாவுடன் வியாபாரத் தொடர்பு கொண்ட முதல் ஜோப்பிய நாடு

- | | |
|-----------------|----------------|
| (A) போர்ச்கல் | (B) பிரான்ஸ் |
| (C) இங்கிலாந்து | (D) கென்மார்க் |

71. In 1935, the first dance function of Mrs. Rukmani Arundel took place at
- (A) The Brahmo samaj meeting (B) The Ramakrishna mission meeting
~~(C)~~ Theosophical society meeting (D) Prarthana samaj meeting

1935 ல் திருமதி. ருக்மணி அருண்டேலின் முதல் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம்

- (A) பிரம்ம சமாஜ கூட்டம் (B) இராமகிருஷ்ண மிஷன் கூட்டம்
~~(C)~~ பிரம்ம ஞான சபைக் கூட்டம் (D) பிரார்த்தன சமாஜக் கூட்டம்

72. Swami Vivekananda was born in the year

- (A) 1853 (B) 1865
~~(C)~~ 1863 (D) 1873

சுவாமி விவேகானந்தர் பிறந்த ஆண்டு

- (A) 1853 (B) 1865
~~(C)~~ 1863 (D) 1873

73. According to the recommendation of Balwant rai committee who should act as the Chairman of the zila parishad

- (A) MLA (B) MP
~~(C)~~ Village President (D) District Collector

பல்வந்தராய் மேத்தா குமுவின் பரிந்துரைகளின் படி ஷில்லா பரிசத்தின் தலைவராக செயல்பட வேண்டியவர்

- (A) எம்.எல்.ஏ (B) எம்.பி
~~(C)~~ பஞ்சாயித்து தலைவர் (D) மாவட்ட ஆட்சித்தலைவர்

74. Mizoram became a full fledged state in

- (A) 1956 (B) 1971
~~(C)~~ 1987 (D) 1988

മിസോറം ഒരു മുഴു മാന്ത്രിലമാക അന്തഃംഗത്വം പെற്റ ആണ്ട്

- (A) 1956 (B) 1971
(C) 1987 (D) 1988

75. Match the following – choose the correct one :

- | | |
|--------------------------------|--|
| (a) 7 th Amendment | 1. Increasing the age of retirement of high court judges from 60 to 62 |
| (b) 12 th Amendment | 2. Including Pondicherry as a union territory |
| (c) 14 th Amendment | 3. Reorganisation of states |
| (d) 15 th Amendment | 4. Including Goa as a union territory |

(a) (b) (c) (d)

- ~~(A)~~ 3 4 2 1
(B) 1 2 3 4
(C) 4 3 2 1
(D) 2 3 1 4

പിൻവരുവണവർന്നൈ പൊരുത്തി ചരിയാണവർന്നൈ തേരുന്നെടു :

- | | |
|-----------------------------|---|
| (a) 7 വരുത് അ.അ. തിരുത്തമ് | 1. ഉയർന്തിമൺ നീതിപതികൾക്ക് ഓമ്പ് പെറുമ വയസ്ത 60 ലിറുന്തു 62 ആക ഉയർത്തിയതു |
| (b) 12 വരുത് അ.അ. തിരുത്തമ് | 2. പാണ്ഡിച്ചേരി യൂണിയൻ പിരതേചമാക സേർക്കപ്പട്ടതു . |
| (c) 14 വരുത് അ.അ. തിരുത്തമ് | 3. മാന്ത്രിലങ്കൾ മരുശീരമൈപ്പ |
| (d) 15 വരുത് അ.അ. തിരുത്തമ് | 4. കോവാ യൂണിയൻ പിരതേചമാക സേർക്കപ്പട്ടതു |

(a) (b) (c) (d)

- (A) 3 4 2 1
(B) 1 2 3 4
(C) 4 3 2 1
(D) 2 3 1 4

76. Who was the Prime Minister introduced the Lokpal Bill seventh time in the Parliament?
- (A) Chandrasekaran (B) Deva Gowda
 (C) A.B. Vajpayee (D) Dr. Manmohan Singh
- வோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் ஏழாவது முறையாக அறிமுகப்படுத்திய இந்திய பிரதமர் யார்?
- (A) சந்திரசேகரன் (B) தேவகேஸ்டா
(C) ஏ.பி. வாஜ்பாய் (D) டாக்டர். மன்மோகன் சிங்
77. Which one of the following Article deals with the Hindi as official language
- (A) Article 356 (B) Article 370
(C) Article 360 (D) Article 343

- இன்வரும் எந்த விதி ஹிந்தியை அலுவல் மொழியாக அங்கீகரிக்கின்றது
- (A) விதி 356 (B) விதி 370
(C) விதி 360 (D) விதி 343
78. The term "MIGA" refers to
- (A) The Multinational Investment Guarantee Agency
(B) The Multi Indian Government Agency
(C) Migration of Government Agency
(D) Member In General Association

- "MIGA" என்ற சொல் எதற்கு பொருந்தும்
- (A) பன்னாட்டு முதலீட்டு உறுதித் திட்ட முகமை
(B) இந்திய பன்முக அரசு முகமை
(C) அரசின் இடப்பெயர்வு முகமை
(D) பொது கழகத்தின் உறுப்பினர்

79. Who of the following is the final authority to approve the five year plans?

- (A) The Parliament
- (B) The Planning Commission
- (C) The Finance commission
- (D) National Development Council

பின்வருபவனுள் யார் ஜூந்தாண்டு திட்டங்களை இறுதியாக அங்கீகரிக்க முடியும்?

- (A) பாராஞ்சுமன்றம்
- (B) திட்டக்குழுமம்
- (C) நிதிக் குழுமம்
- (D) தேசிய வளர்ச்சி குழுமம்

80. When was the National Development Council was set up?

- (A) 3rd March 1951
- (B) 2nd June 1952
- (C) 6th Aug 1952
- (D) 5th Dec 1953

தேசிய வளர்ச்சி குழுமம் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?

- (A) 3 மார்ச் 1951
- (B) 2 ஜூன் 1952
- (C) 6 ஆகஸ்ட் 1952
- (D) 5 டிசம்பர் 1953

81. Which of them is caused as social overheads?

- (A) Health, hygiene and education
- (B) Science and technology and education
- (C) Science and technology and communication
- (D) Education, transport and banking

இவற்றில் எதை சமூக அவசியமானவைகள் என அழைப்பார்

- (A) ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் கல்வி
- (B) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கல்வி
- (C) அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- (D) கல்வி, போக்குவரத்து மற்றும் வங்கியியல்

82. Which Charter Act gave Rupees one lakh every year for the development education in India?

- (A) Charter Act – 1833
(C) Charter Act – 1793

- ~~(B)~~ Charter Act – 1813
(D) Charter Act – 1853

எந்த பட்டயச் சட்டம் இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் ஒரு இலட்சம் ஒதுக்க வழிவகுத்தது?

- (A) பட்டயச் சட்டம் – 1833
(C) பட்டயச் சட்டம் – 1793

- (B) பட்டயச் சட்டம் – 1813
(D) பட்டயச் சட்டம் – 1853

83. Match the following :

- | | |
|------------------------|----------------|
| (a) Nana Saheb | 1. Bihar |
| (b) Begum Hazrat Mahal | 2. Barrackpore |
| (c) Kunwar Singh | 3. Kanpur |
| (d) Mangal pandey | 4. Lucknow |

- | | | | |
|------------------|-----|-----|-----|
| (a) | (b) | (c) | (d) |
| (A) 3 | 4 | 2 | 1 |
| (B) 4 | 3 | 2 | 1 |
| (C) 3 | 1 | 4 | 2 |
| (D) 3 | 4 | 1 | 2 |

கீழ்க்கண்டவற்றை பொருத்துக :

- | | |
|------------------------|--------------|
| (a) நானா சாகிப் | 1. பீகார் |
| (b) பேகம் ஹஸ்ரத் மகால் | 2. பராக்பூர் |
| (c) குன்வர் சிங் | 3. கான்பூர் |
| (d) மங்கள் பாண்டே | 4. லக்னோ |

- | | | | |
|-------|-----|-----|-----|
| (a) | (b) | (c) | (d) |
| (A) 3 | 4 | 2 | 1 |
| (B) 4 | 3 | 2 | 1 |
| (C) 3 | 1 | 4 | 2 |
| (D) 3 | 4 | 1 | 2 |

84. If $x * y = x^2 + y^2 - xy$ then the value of $9 * 11$ is

(A) 103
(C) 127

(B) 112
(D) 200

$x * y = x^2 + y^2 - xy$ எனில் $9 * 11$ -ன் மதிப்பு

(A) 103
(C) 127

(B) 112
(D) 200

85. The average of the non zero number and its square is five times the number, then the number is

(A) 9
(C) 7

(B) 10
(D) 6

ஒரு பூஜியமல்லா எண்ணும் அதன் வர்க்கத்தின் சராசரி அந்த எண்ணின் ஐந்து மடங்கிற்கு சமம் எனில் அந்த எண்

(A) 9
(C) 7

(B) 10
(D) 6

86. Find the wrong number in the series :

10, 14, 28, 32, 64, 68, 132

(A) 32
(C) 14

(B) 132
(D) 10

பின்வரும் தொடரில் தவறான எண் தேர்வு செய்க :

10, 14, 28, 32, 64, 68, 132

(A) 32
(C) 14

(B) 132
(D) 10

87. $\frac{3}{7}$ of $\frac{497}{249}$ of ? = 639

- (A) 474
(C) 477

- (B) 774
~~(D)~~ 747

ஒரு எண்ணின் $\frac{497}{249}$ மடங்கில் $\frac{3}{7}$ மடங்கு 639 எனில் அவ்வெண்?

- (A) 474
(C) 477

- (B) 774
(D) 747

88. If length and breadth of a rectangle became half and double respectively, then what will be the % increase in resultant area?

- ~~(A)~~ 0%
(C) 75%

- (B) 55%
(D) 80%

ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் மூறையே பாதி மற்றும் இருமடங்கு என மாறும்போது பரப்பளவில் ஏற்படக்கூடிய மாறும் சதவீதம் யாது?

- (A) 0%
(C) 75%

- (B) 55%
(D) 80%

89. 'A' does a work in 10 days and 'B' does the same work in 15 days. In how many days they together will do the same work?

- (A) 5 days
(C) 8 days

- ~~(B)~~ 6 days
(D) 4 days

A ஒரு வேலையை 10 நாட்களில் முடிக்கிறார் அதே வேலையை B 15 நாட்களில் முடிக்கிறார். இரண்டு பேரும் ஒரே வேலையை முடிக்கும் கால அளவை

- (A) 5 நாட்கள்
(C) 8 நாட்கள்

- (B) 6 நாட்கள்
(D) 4 நாட்கள்

90. Simplify : $4 - [6 - \{12 - (10 - 8 + 6)\}]$

- (A) 4
(C) 6

- (B) 2
(D) 8

சருக்குக : $4 - [6 - \{12 - (10 - 8 + 6)\}]$

- (A) 4
(C) 6

- (B) 2
(D) 8

91. 'Clerk' is related to 'office' with the same way as 'servant' is related to?

- (A) House
(C) Master

- (B) Boss
(D) Order

'எழுத்தாயர்' என்ற வார்த்தைக்கு தொடர்புடைய சொல் 'அலுவலகம்' அதுபோல் 'வேலையாள்' என்ற வார்த்தைக்கு தொடர்புடைய சொல் என்ன?

- (A) வீடு
(C) எச்மான்

- (B) தொழில் முதல்வர்
(D) உத்தரவு

92. Find out the missing term in the series 42, 30, _____, 12, 6.

- (A) 18
(C) 19

- (B) 20
(D) 21

42, 30, _____, 12, 6 என்ற தொடரில் விடுப்பட்ட எண்ணை காண.

- (A) 18
(C) 19

- (B) 20
(D) 21

93. One side of a rectangular field is 15 m and one of its diagonals is 17 m, then area of the field is

(A) 32 m^2
(C) 2 m^2

(B) 120 m^2
(D) 60 m^2

செவ்வக வடிவ நிலத்தின் ஒரு பக்கம் 15 மீ மற்றும் அதன் ஒரு மூலை விட்டம் 17 மீ, எனில் நிலத்தின் பரப்பளவு

(A) 32 m^2

(B) 120 m^2

(C) 2 m^2

(D) 60 m^2

94. In how many years will a sum of money double itself at 12% per annum?

(A) 4 year 2 months

(B) 5 year 6 months

(C) 8 year 4 months

(D) 9 year 2 months

ஆண்டுக்கு 12% வட்டி வீதம்படி, ஒரு குறிப்பிட்ட தொகையானது இரட்டிப்படைய எடுத்துக் கொள்ளும் ஆண்டுகள்

(A) 4 ஆண்டு 2 மாதங்கள்

(B) 5 ஆண்டு 6 மாதங்கள்

(C) 8 ஆண்டு 4 மாதங்கள்

(D) 9 ஆண்டு 2 மாதங்கள்

95. What sum of money will amount to Rs. 2,704 in 2 years at 4% C.I.?

(A) Rs. 2,000

(B) Rs. 2,200

(C) Rs. 2,500

(D) Rs. 1,800

இரண்டு வருடங்களுக்கு 4% கூட்டு வட்டியில் எவ்வளவு பணம் செலுத்தினால் ரூ. 2,704 கிடைக்கும்?

(A) ரூ. 2,000

(B) ரூ. 2,200

(C) ரூ. 2,500

(D) ரூ. 1,800

96. The number of bits that a computer can process at any one time is called _____ size.

- (A) Bit
- (B) Byte
- ~~(C)~~ Word
- (D) Sentence

ஒரு கணினி ஒரு நேரத்தில் செயல்படுத்த முடியும் பிட்கள் எண்ணிக்கை _____ அளவு ஆகும்.

- (A) பிட் (Bit)
- (B) பைட் (Byte)
- (C) சொல்
- (D) வரி

97. When NOTA option was introduced in elections?

- (A) 2012
- (B) 2013
- ~~(C)~~ 2014
- (D) 2010

தேர்தலில் நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

- (A) 2012
- (B) 2013
- (C) 2014
- (D) 2010



98. The Western Ghats is known as Sahyadri which means
- (A) Ideal place
 - (B) Holy hill
 - (C) Facing the sea
 - (D) Worship place

மேற்கு மலைத் தொடரானது சையத்ரி எனவும் அறியப்படுகின்றது இதன் பொருளானது

- (A) தனித்துவமான இடம்
- (B) புனித மலை
- (C) கடலை நோக்கி
- (D) வழிபாட்டு தலம்

99. Who visualized the earth was a floating sphere on the sea?

- (A) Romans
- (B) Greeks
- (C) Egyptians
- (D) Indians

மூமி, கடலில் மிதக்கும் ஒரு கோளம் என கருதியவர்கள் யார்?

- (A) ரோமானியர்கள்
- (B) கிரேக்கர்கள்
- (C) எகிப்தியர்கள்
- (D) இந்தியர்கள்

100. Where was the first flood forecasting station was set up in India?

- (A) Kolkatta
- (B) Chennai
- (C) Bhuvaneswar
- (D) Delhi

இந்தியாவில் வெள்ள முன்னிவிப்பு நிலையம் முதன் முதலில் எங்கே அமைக்கப்பட்டது?

- (A) கொல்கத்தா
- (B) சென்னை
- (C) புவனேஸ்வர்
- (D) டெல்லி

SPACE FOR ROUGH WORK

SPACE FOR ROUGH WORK

--	--	--	--	--	--	--	--	--	--	--	--

2016
GENERAL STUDIES
(Degree Standard)

Time Allowed : 2 Hours]**[Maximum Marks : 200**

Read the following instructions carefully before you begin to answer the questions.

IMPORTANT INSTRUCTIONS

1. This Booklet has a cover (this page) which should not be opened till the invigilator gives signal to open it at the commencement of the examination. As soon as the signal is received you should tear the right side of the booklet cover carefully to open the booklet. Then proceed to answer the questions.
2. This Question Booklet contains 100 questions. Prior to attempting to answer the candidates are requested to check whether all the questions are there and ensure there are no blank pages in the question booklet. In case any defect in the Question Paper is noticed it shall be reported to the Invigilator within first 10 minutes.
3. Answer all questions. All questions carry equal marks.
4. You must write your Register Number in the space provided on the top right side of this page. Do not write anything else on the Question Booklet.
5. You will also encode your Register Number, Subject Code, Question Booklet Sl. No. etc. with Blue or Black ink Ball point pen in the space provided on the side 2 of the Answer Sheet. If you do not encode properly or fail to encode the above information, your Answer Sheet will not be evaluated.
6. Each question comprises four responses (A), (B), (C) and (D). You are to select ONLY ONE correct response and mark in your Answer Sheet. In case you feel that there are more than one correct response, mark the response which you consider the best. In any case, choose ONLY ONE response for each question. Your total marks will depend on the number of correct responses marked by you in the Answer Sheet.
7. In the Answer Sheet there are four circles (A), (B), (C) and (D) against each question. To answer the questions you are to mark with Ball point pen ONLY ONE circle of your choice for each question. Select one response for each question in the Question Booklet and mark in the Answer Sheet. If you mark more than one answer for one question, the answer will be treated as wrong. e.g. If for any item, (B) is the correct answer, you have to mark as follows :

(A) (C) (D)

8. You should not remove or tear off any sheet from this Question Booklet. You are not allowed to take this Question Booklet and the Answer Sheet out of the Examination Hall during the examination. After the examination is concluded, you must hand over your Answer Sheet to the Invigilator. You are allowed to take the Question Booklet with you only after the Examination is over.
9. The sheet before the last page of the Question Booklet can be used for Rough Work.
10. Failure to comply with any of the above instructions will render you liable to such action or penalty as the Commission may decide at their discretion.
11. In all matters and in cases of doubt, the English Version is final.
12. Do not tick-mark or mark the answers in the Question Booklet.

SEAL